

INTER - ORGANIZATIONAL NEWSLETTER – FEB 2010

FORECASTING 09-10

Turnover	: 200% ↑
Consumer Market	: 3% On
Green Environment	: 1% On
Profitability	: 100% ↑
Rejection Rate	: 100% ↓

TESTIMONIALS

Customers:

Up to Dec 09	: 373 Nos.
Up to Jan 10	: 380 Nos.

Performance: JANUARY 2010

Turnover growth	: 16.55 %
Employment growth	: 4.1%
100% Attendance	: 21.46%


MANAGEMENT

Ms. P.E. Nancy	: Director
Mrs. J. Vanajambika	: Director

KEY PERSONS

M.P.V. Jeyakumar	: CEO.
Mr. T. Amaladhas	: Plating.
Mr. T. Ramesh	: Production.
Mr. N. Murugan	: Projects.
Mr. A. Rathinam	: Design.
Mr. M. Suyambu	: Stores.
Mr. RM. Ravichandran	: Marketing.
Mr. C. Babu	: Finance.
Mr. R. Ramesh	: QA.
Mr. C. Sounder suresh	: Purchase.
Mr. K. Manivannan	: Production – FRP.
Mr. S. Kalidasan	: Outsourcing.
Mr. G.Balachandran	: R&D.

ACHIEVEMENT



கற்க குறிப்பிட்ட ஆசான் தேவையில்லை.

கற்றல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உண்மையாகக் கற்கும் போது நீங்கள் கற்பதற்கு ஒரு தனிப்பட்ட ஆசானையோ, ஆசிரியையோ நாடாமல் நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் எல்லாவற்றிலிருந்தும் கற்றுக்கொண்டே இருக்கிறீர்கள்.

இவ்வாறு நீங்கள் இருக்கும்போது அனைத்தும், ஒவ்வொரு பொருளும் உங்களுக்கு கற்பிக்கிறது, போதிக்கிறது. உலர்ந்த, உயிரற்ற இலையும், வானில் பறந்து செல்லும் பறவையும், நறுமணமும், மனிதனின் கண்ணீரும், செல்வந்தரும் ஏனைய எளியோரும், கண்ணீர் சிந்தும் மனிதர்களும், ஒரு பெண்ணின் புன்சிரிப்பும், ஒரு மனிதனின் ஆனவமும் ஏதோ ஒன்றை உங்களுக்குக் கற்பிக்கிறது, போதிக்கிறது. ஆகவே நீங்கள் எல்லாவற்றிலும் கற்றுக் கொண்டே இருப்பதால் வழிகாட்டுபவர், தத்துவ போதகர், குரு என்று எவரும் உங்களுக்கு இல்லை. வாழ்க்கையே உங்களுடைய ஆசான். ஆகவே நீங்கள் எப்பொழுதும் கற்கும் நிலைமையில் இருப்பதால் எல்லாவற்றிலிருந்தும் கற்றுக் கொண்டே இருக்கிறீர்கள்.

Prepared by
Mr. G.Balachandran - R & D

HARD WORKING PEOPLE

Hard working people are in demand everywhere regardless of age, experience or academic qualifications.

Hard –work people:

- ❖ Can work without supervision.
- ❖ Are punctual and considerate.
- ❖ Listen carefully and carry out Instructions accurately.
- ❖ Tell the truth.
- ❖ Don't sulk when called upon to pitch in at the time of an emergency.
- ❖ Are result oriented rather than Task Oriented.
- ❖ Are cheerful and courteous.

**All of us do not have equal talents
But
All of us have an equal opportunity
To develop our talents**

Prepared By
Ms. Sakunthala,
W/o Mr. C.Babu –
Manager Finance.

அன்பிற்கு அழகு அறிவு
அறிவிற்கு அழகு கல்வி
கல்விக்கு அழகு ஒழுக்கம்
ஒழுக்கத்திற்கு அழகு படிப்பு
படிப்பிற்கு அழகு பட்டம்
பட்டத்திற்கு அழகு வேலை
வேலைக்கு அழகு கடமை
கடமைக்கு அழகு நேர்மை
நேர்மைக்கு அழகு உண்மை
உண்மைக்கு அழகு உழைப்பு
உழைப்பிற்கு அழகு ஊதியம்
ஊதியத்திற்கு அழகு சிக்கனம்
சிக்கனத்திற்கு அழகு சேமிப்பு
சேமிப்பிற்கு அழகு ஈகை
ஈகைக்கு அழகு கருணை
கருணைக்கு அழகு இரக்கம்
இரக்கத்திற்கு அழகு அமைதி
அமைதிக்கு அழகு கடவுள்
கடவுளுக்கு அழகு அருள்
அருளிற்கு அழகு பக்தி
பக்திக்கு அழகு அன்பு
அன்பில்லார்க்கு இவ்வுலகம் இல்லை

தொகுத்தளித்தவர்

Ms. C.Ramyadevi
D/oMr. S.Chinnathangam - Plating

நிம்மதி ★★★

வஞ்சத்தை வதக்கி
பொறாமையை போக்கி
நேர்மையை தூணாக்கி
அன்பை மட்டும்
நிரந்தரமாக்கிக் கொள்
நித்திரையிலும்
நிம்மதி கிடைக்கும்!

தொகுத்தளித்தவர்

Mr. A.அலெக்ஸ் லின்னஸ் - Facilitation

My Wish ★★★

- ◆ Everybody wants to go to heaven; but nobody wants to die...
- ◆ The Best way to succeed in life is to act on the advice we give to others.

Prepared By

Mr. C.Abilash - Facilitation

பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின்
குடும்பத்தாட்டமிருந்து கவிதைகள்,
கட்டுரைகள், கதைகள்
வரவேற்கப்படுகிறது.

— Editor

ஒரு குரு இருந்தார். தன் சீடர்களுக்கொரு கட்டளையை விடுத்தார். உங்களை இந்த ஊரில் யார் அவமானப் படுத்தினாலும் நீங்கள் அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று. சீடர்களும் அப்படியே செய்து வந்தார்கள். ஊர் மக்கள் விசித்திரமாகப் பார்த்தார்கள். இந்தக் கட்டளை இந்த ஊருக்கு மட்டும்தான் என்றார் குரு.

கொஞ்ச காலம் போனது புதிய ஊரொன்றுக்கு சீடர்கள் அனுப்பப்பட்டனர் ஊர் மக்கள் திரண்டிருந்த இடத்தில் ஒரு சில முரடர்கள் இந்தச் சீடர்களை அவமானப்படுத்தினர்.

சுந்நோஷமாக சிரிக்கத் தொடங்கினர் சீடர்கள். புதிய ஊர்க்காரர்கள் பணிவாகக் கேட்டார்கள், அய்யா இப்படிச் சிரிக்கிறீர்களே! அந்த அளவு பக்குவம் பெற்றிருக்கிறீர்களா என்று? தலைமைச் சீடர் சிரித்தபடியே சொன்னார், இத்தனை காலம் இதற்குப் பணம் செலுத்திக் கொண்டிருந்தோம் இப்பொழுது இலவசமாகவே கிடைக்கிறது.

இதற்குத்தான் உலக ஞானம் என்று பெயர்.

கான்பிடன்ஸ் கார்னர் என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது

2/4

கடமைகளை மறக்கலாமா!

மனிதர்கள் அனைவருக்கும், வாழ்நாள் முழுவதும் கணக்கற்ற கடமைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. இறங்கியதும் எந்த காரியமாக இருந்தாலும், அதற்குரிய கடமைகளை, தவறாமல் அந்தந்த நேரத்தில் செய்துவிட்டால், அந்த காரியம் வெற்றிகரமாகத் தான் முடியும்..

கடமைகளை செய்யும் போது, சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமே இருக்கக் கூடாது. லட்சியம், மனசாட்சி இவைகளுக்கு மட்டுமே மதிப்பளிக்க வேண்டும்.

அதே போல, இன்று செய்ய வேண்டிய கடமைகளை, நாளைக்கு ஒத்திப் போடுவதிலும் பிரச்சனை இருக்கிறது. வெற்றி பாதை மாறிப் போகலாம், வெற்றியும் கை நழுவிப் போகலாம். ஆகவே, இவை நமது கடமை என முடிவாகி விட்டால், காலதாமதமின்றி, செய்ய வேண்டிய நேரத்தில் அவைகளை செய்து முடித்து விட்டால், வெற்றிக்கான நமது பங்கை செலுத்தி விட்டோம் என்ற திருப்தியும் நிம்மதியும் ஏற்படும்.

ஆகவே, கடமையை நாம் மறக்கவில்லை என்றால் வெற்றியும் நம்மை மறக்காது. வெற்றியால் வரும் புகழும் நம்மை மறக்காது. புகழால் வரும் மகிழ்ச்சியும் நம்மை மறக்காது. எனவே,

“கடமையில் கண் வைப்போம்”

Meditation

Meditation is just thinking constantly of something. It is a form of religious or spiritual contemplation.

To meditate follow simple steps:

1. Find comfortable place to sit.
2. The place selected should be quite and should not distract you in any way. Check.
3. Choose a comfortable posture. It can be any posture, but your back should be upright. Also the posture should not make you feel uncomfortable in any way.
4. Be firm. Do not move while meditating. Because it reminds you of your body and keep you distracted.
5. If the selected posture is correct, after half an hour or 45 minutes body will become very light.
6. Set the time. It can vary from 15 minutes to about two hours.
7. Select a subject for meditation upon which to concentrate for the entire Length of the practice.
8. Stick to the subject (E.g God, flower, Mother. etc)

Meditation answers your questions and Keep you to decide well. It takes you closer to the God. It relieves you from the stress and daily tension.

By
Book of How to Reduce Your
Weight

விண் அப்பம்

துடிக்கும் உள்ளத்திற்கு மருந்தாக தனிமையில் ஆறுதல் வேண்டும்.

பிரதிபலனே எதிர்பாராமல் பகிர்ந்து கொடுக்கும் அன்பு வேண்டும்.

போட்டி பொறாமை விரோதம் கொள்ளாத சகமனித நேயமுள்ள உறவு வேண்டும்.

என்ன நினைப்பாரோவென்ற தயக்கமில்லாது மனக்குறையைப் பகிரும் நண்பர் வேண்டும்.

எங்கு தொலைந்தாலும் திரும்பிச் செல்ல எதிர்பார்த்து நிற்கும் இல்லம் வேண்டும்.

ஓடையைப் போல அணைத்துச் செல்லும் கனிவான பெற்றோர் வேண்டும்.

பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லாத அலட்டிக் கொள்ளாத மனைவி வேண்டும்.

இதுதான் என் வாரிசு என்று சொல்ல இரக்கமான மனதுள்ள பிள்ளை வேண்டும்.

எண்ணம்போல் வாழ்வு நல்மனதுடையோர்க்கு தங்குதடையில்லாமல் அமைய வேண்டும்.

வாழ்க்கையை தொலைக்க வேண்டிய அவசியமில்லாத இருமுனை தொடும் வேலை வேண்டும்.

சொடக்குப் போட்டால் அயர்ந்து உறங்கும் உற்சாகமான உழைப்பு வேண்டும்.

ஆசையைச் சொல்லாக்கவும் சொல்லைச் செயலாக்கவும் ஆற்றல் வேண்டும்.

மனதில் உணர்வதை எதற்கும் யாரிடமும் பயமற்றுச் சொல்லும் தைரியம் வேண்டும்.

பெருமை கொள்ள வேண்டும். அவசியமில்லாத தன்னிறைவு கொண்ட உயர்வு வேண்டும்.

எதிர்பார்த்தவர் அலட்சியம் செய்யும்போது அமைதியாயிருக்கும் பணிவு வேண்டும்.

உள்ளதில் எதை இழந்தாலும் இருந்தது போதுமென்ற திருப்தி வேண்டும்.

சுயநலத்திற்காக நயவஞ்சகமாய் நடக்கும் பொய்முக மனிதரிடமிருந்து விடுதலை வேண்டும்.

எதிர்பார்த்தது நடக்காத போது பரவாமில்லை எனும் தெளிவு வேண்டும்.

பொய், மாயை, பேராசை இல்லாத பெருந்தன்மையான குணம் வேண்டும்.

எந்த சூழ்நிலையிலும் எந்த நேரத்திலும் கலங்காத தன்னம்பிக்கை வேண்டும்.

பாரபட்சம் காட்டத் தெரியாத பரிவான உள்ளம் வேண்டும்.

யாருக்கு உதவினால் தரும் என்ற பகுத்தறியும் ஞானம் வேண்டும்.

கொடுப்பவரே அதிகம் பெறுகிறாரென்ற ரகசியம் புரிய வேண்டும்.

கேட்காமலே கிடைத்த நன்மைகளை கொண்டாடும் மகிழ்ச்சி வேண்டும்.

பெற்ற உதவியை மறந்து போகாத நன்றியுள்ள நெஞ்சம் வேண்டும்.

எங்கும் நம்பிக்கையை விதைக்கும் மதுரமான வார்த்தை பேச வேண்டும்.

எப்பொழுதானாலும் ரம்மியமாக மனதுக்குள் ஒரு பாடல் வேண்டும்.

மரணத்திற்குக் கூட கவலைப்படாத பயமில்லாத உயிர் வேண்டும்.

ஊடலில் மட்டுமல்ல மனதிலும் கூட ஒருங்கிணைந்த இளமை வேண்டும்.

இம்மட்டும் வாழ்ந்தது போதும் என்று திருப்தி கொள்ளும் ஆயுள் வேண்டும்.

பூவாசத்தில் தித்திக்கும் வண்ணமய காணங்களால் தென்றலாய் காலம் பொழிந்து தழைக்க வேண்டும்.

எல்லாமிருந்தும் இதுமட்டும் இல்லையே என்று சொல்ல எதுவுமே இல்லாதிருக்க வேண்டும்.

இவற்றில் எது வாய்க்காவிட்டாலும் பரவாமில்லை இறைவா! நீ வேண்டும் நீ மட்டுமாவது வேண்டும்!!

தொகுத்து அளித்தவர்.
Ms. Sheeba Johnson.

FUNCTIONAL WISHES



Happy Mahavir Jayanti



సంఖ్య బాగా వారి,
సంఖ్య నీటి నుండి,
సంఖ్య బుద్ధిని, శివ బాంధు సంఖ్య ॥

www.oran.scraping.com

Telugu New year Mar-16 **Mahaveer Jayanthi Mar-28**
Best Wishes from Tiaano Employees.

EXTERNAL SUPPORT

Banking : M/s. UCO Bank
Auditing : M/s. Nisar & Kumar
AQ Auditing : M/s. Juran Quality
Legal Advisers : Lr. M.K. Govindan
: Lr. Vincent
Central Excise : Mr. Raghavan
Health Care : M/s. Bethesda Hospital

BIRTH DAY WISHES

V.Chellathurai	Mar 02
F/o.C.Abilash- Facilitation	
Master A. Felix	Mar 02
S/o. T. Amaladhas - Plat	
Mr. E.Sekar - Productio	Mar 03
Mrs. K. Vimala	Mar 07
W/o.C.Sounder Suresh -Purchase	
Mr. G. Ayyanathan	Mar 07
F/o. A. Mohan- Marketing	
Master. Abishek Kumar	Mar 10
S/o. M.P.V. Jeyakumar - CEO	
Mr. S.K.Murugan -Administrator	Mar 14
Mr.S.SivaSubramanian- Marketing	Mar 15
Mrs. A.Agnes Xavier	Mar 16
W/o.Mr.A.Emmanuel Thamburaj	
Production	
Baby. S.Hemavarshini	Mar 17
D/o.T.Stephen-Production	
Master. Jai Karthick	Mar 17
S/o. RM. Ravichandran - Marketing	
Baby. P.Perarasi	Mar 17
D/o.M.Pullan- Maintenance	
N. Vinoth Kumar- Accounts	Mar 17
S. Madhan Kumar -Production	Mar 18
Baby.V. Mohana Sri	Mar 20
D/o.Mrs. Indumathy - Purchase	
Mr. A.Sabapathy -Security	Mar 24
Miss. J. Anitha	Mar 25
D/o. D. Jothi- Security	
Mr .P.Parthasarathy -Production	Mar 25
Master. M.Jeevagan	Mar 26
S/o.S.K.Murugan- Administration	
Mr. S. Arokyaraj -Production	Mar 27

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில்
பிறக்கையிலே!
அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை
வளர்ப்பினிலே!

Best Wishes by Tiaano Employees

முலிகைகள்

1. அரசு இலைப்பொடி.
2. அருகம்புல் பொடி.
3. ஆடா தொடைப்பொடி.
4. வல்லாரை இலைப்பொடி.
5. வில்வ இலைப்பொடி.
6. துளசி இலைப்பொடி.
7. கல்யாణ முருங்கைப்பொடி.
8. தూது வణ.
9. முடக்கத்தான் இலைப்பொடி.
10. பூண்டுப்பொடி.
11. சுண்டைக்காய் பொடி.
12. கருவேப்பிலைப்பொடி.
13. நார்த்தங்காய் இலைப்பொடி.
14. சுக்குப்பொடி.
15. வெந்தயப்பொடி.
16. சுக்குமல்லி காபిபொடி.
17. புதினா இலைப்பொடி.
18. பாவற்காய் பொடி.

தீர்க்கும் நோய்கள்

- மலட்டுத்தன்மை நீங்குதல்.
சகல வியாதிகள் நீங்க.
ஆண்மை குறைவு நீங்க.
ஞாயகசக்தி, நரம்புத்தளர்ச்சி.
சர்க்கரை வியாதி.
ஈரல், சளி, இருமல்
பித்தம், நீரிழிவு.
புற்றுநோய், ஆஸ்துமா நீங்க.
மூட்டுநீர், முட்டுதேய்மானம் நீங்க.
இரத்தஅழுத்தம், நீரிழிவு.
பூச்சிக்கொல்லி.
இதயத்திற்கு இதமானது.
பித்த நிவாரணி.
ஐரணசக்தி ஏற்படல்.
சர்க்கரை வியாதி.
ஐரணசக்தி, புத்துணர்ச்சி.
வயிற்றுவலி.
ரத்த அழுத்தம், நீரிழிவு நீங்க.

தொகுத்தளித்தவர்

Mr. M.P.V.Jeyakumar, CEO.

Healthy habits to Improve Memory

1. **Regular Exercise:** Increases oxygen to brain reduces the risk of disorders like diabetes and heart diseases. Improves the chemicals that protect the brain cells.
2. **Managing stress:** Avoid becoming tensed as it will damage the stress hormone and reduce the concentration power.
3. **Good Sleep :** Necessary for memory strengthening and concentration
4. **Smoking:** Develops the risk of vascular disorder and can cause stroke, it narrows the artery that carries oxygen to the brain.

தொகுத்தளித்தவர்

Mrs. Shailla Venkat,
Customer care.

Technology in Dissimilar Metal Tools

